

எனது இல.: PA/CS/POLICY/கா.க.ஓ.ஓ. வினா IV
இணைந்த சேவைகள் பிரிவு
அரசு நிருவாக, முகாமைத்துவ மற்றும்
சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு
சுதந்திர சதுக்கம்,
கொழும்பு 07.

2018.06.04 ஆந் திகதி

அமைச்சு செயலாளர்களுக்கும்
மாவட்டச் செயலாளர்களுக்கும் / அரசாங்க அதிபர்களுக்கும்
திணைக்களத் தலைவர்களுக்கும்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இருந்து அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் III ஆம் வகுப்பிற்கு/தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்ட அலுவலர்களுக்கு வினைத்திறன்காண் தடைப்பரீட்சையில் சித்தியடைவது தொடர்பாக சலுகைக் காலம் வழங்குதல்

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் இருந்து அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் III ஆம் வகுப்பிற்கு உள்ளீர்க்கப்பட்ட அலுவலர்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு கீழ்ப்பட்டு, சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையினதும், உள்ளீர்க்கப்பட்டதன் பின்னர் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையினதும் III ஆம் வகுப்பிற்கு உரிய வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடைவது தொடர்பாக அடுத்தடுத்த ஆறு (06) பரீட்சைத் தவணைக் காலம் வழங்குவதற்கு அரசு சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

02. அதற்கமைய சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஆரம்ப தரத்திற்கு / III ஆம் வகுப்பிற்கு உரியதான வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியெய்துவது / சித்தியெய்துவதில் தாமதம் காரணமாக ;

- நன்னடத்தைக்காலம் நீடிக்கப்பட்ட / சம்பள ஆண்டேற்றங்கள் ஒத்திவைக்கப்பட்ட அலுவலர்களும்
- அதன் காரணமாக சாதாரண செயலாற்றுகையின் அடிப்படையில் II ஆம் தரத்திற்கான பதவியுயர்வு உரிய காலத்தை விட தாமதமாக கிடைக்கப் பெற்ற அலுவலர்களும்

இதன் கீழ் தனது சேவைமூப்பிற்கு தாக்கம் செலுத்தும் வகையில் நீடிக்கப்பட்ட நன்னடத்தைக் காலஎல்லை / ஒத்திவைக்கப்பட்ட சம்பள ஆண்டேற்றங்களையும், அதன் காரணமாக தாமதமான சாதாரண செயலாற்றுகையின் அடிப்படையில் II ஆம் தரத்திற்கான பதவியுயர்வுகளை (இல. 1372/23 மற்றும் 2004.12.24 ஆந் திகதிய அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 11.3 மற்றும் 2013.04.02 ஆந் திகதியலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட இல. 1840/34 மற்றும் 2013.12.11 ஆந் திகதிய அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 10.1 பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள) மாத்திரம் இற்றைவரைப்படுத்துவது தொடர்பாக தத்தமது திணைக்களத் தலைவர்களின் சிபார்சுடன் கோரிக்கையொன்றை எனக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

03. இது கடந்த காலத்திற்கும் செல்வாக்குச் செலுத்துகின்ற வகையில் மேற்கொள்ளப்படும் சலுகையாதலாலும், கடந்த காலத்தில் இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் குறித்து தற்போது எவ்வகையிலும் தீர்வு வழங்க முடியாததனாலும், அவ்வாறான விடயங்களின் போது எடுக்கப்பட்ட, கடந்தகால செயற்பாடுகளுக்கு எதுவித பாதிப்புமேற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதனாலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்

தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீடுகளை கவனத்திற் கொள்வதற்கு எதுவித அவகாசமுமில்லை என்பதை வலியுறுத்துகின்றேன்.

- i. இச் சலுகை உரித்தாவதற்கு முன்னரான சம்பள ஆண்டேற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக இழக்கப்பட்ட, பிற சேவைகளுக்கு பிரவேசிப்பதற்கோ பதவியுயர்வுகள் (இல. 1372/23 மற்றும் 2004.12.24 ஆந் திகதிய அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவைப் பிரமாணக் குறிப்பின் 2004.12.24 ஆந் திகதிய சேவைப் பிரமாணக் குறிப்பின் 11.2 மற்றும் 12.2 பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது பிற) தொடர்பாகவோ போட்டிப் பரீட்சை / நேர்முகப் பரீட்சைக்களுக்கோ அல்லது அவ்வாறான எந்தவொரு சந்தர்ப்பத்திற்கோ தெரிவு செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் இழக்கப்பட்டமை தொடர்பாக சலுகை கோரி சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள்.
- ii. இச் சலுகை உரித்தாவதற்கு முன்னர் சம்பள ஆண்டேற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டமை காரணமாக இழக்கப்பட்ட பதவிகளை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்பாக சலுகை கோரி சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள்.
- iii. இச் சலுகை உரித்தாவதற்கு முன்னர் சம்பள ஆண்டேற்றங்கள் ஒத்திவைக்கப்பட்டமை குறித்து அறிந்திராது / கவனஞ் செலுத்தாது உண்மைக்குப் புறம்பான வகையில் பதவியுயர்வுகள் அல்லது வேறேதும் போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்து அதில் சித்தியடைந்து, நேர்முகப் பரீட்சையின் போது அல்லது அதற்குப் பின்னரான சந்தர்ப்பம் ஒன்றின் போது சம்பள ஆண்டேற்ற ஒத்திவைப்பினை கண்டுகொள்ளல் அல்லது கவனஞ் செலுத்துதல் தொடர்பாக குறித்த பதவியுயர்வுகள் அல்லது பரீட்சையின் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் நியமனம் அல்லது வரப்பிரசாதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள அலுவலர்களினால் அவ்வாறு இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை / வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும் மேன்முறையீடுகள்.

04. 2003.05.01 ஆந் திகதிக்கு முன்னர் சுகாதார எழுதுநர் சேவையின், II 'ஆ' வகுதிக்கு ஆட்சேர்க்கப்பட்ட 2003.05.01 ஆந் திகதியில் இருந்து சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் ஆரம்ப தரத்திற்கு உள்ளீர்க்கப்பட்ட அலுவலர்களுக்கும் 2003.05.01 ஆந் திகதியில் இருந்து இச் சுற்றறிக்கையின் கீழ் குறித்த வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடைவது தொடர்பாக இதன் மூலம் அடுத்தடுத்த 06 பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்கள் கிட்டிய போதிலும், அன்றைய தினத்தில் அதாவது 2003.05.01 ஆந் திகதிக்கு முன்னர் வினைத்திறன்காண் தடைப் பரீட்சையில் சித்தியடையாமை சம்பந்தமாக சம்பள ஆண்டேற்றங்கள் ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், அது அவ்வாறே நிலவுவதுடன், இதன் மூலம் அது குறித்து எந்தவொரு சலுகையும் கிடைக்கப்பெற மாட்டாது.

05. மேலும், மேற்படி அடுத்தடுத்த 06 பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்கள் கணக்கிடப்படும் போது ஆரம்ப /III ஆம் தரத்திற்கு நியமனம் பெற்ற தினத்தில் இருந்து, நடாத்தப்பட்ட முன்னைய சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் பெற்ற பரீட்சைக்கான சந்தர்ப்பங்களும், பின்னர் அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் கீழ் பெற்ற பரீட்சைக்கான சந்தர்ப்பங்களும் உட்பட இரு சேவைகளிலும் III ஆம் வகுப்பிற்கு உரிய அடுத்தடுத்த வினைத்திறன்காண் தடைப் பரீட்சைகளுக்கான சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை 06 ஆக இருக்க வேண்டியதுடன், அதனை விஞ்சுவதற்கு இதனூடாக சந்தர்ப்பம் கிடைக்கப்பெற மாட்டாது.

ஒப்பம் / கே.வீ.பீ.எம்.ஜே. கமகே

இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்

பிரதி :

அனைத்து மாகாண சபைகளினதும் -

பிரதம செயலாளர்களுக்கு

அறிந்துகொள்வதற்காகவும், உரிய

நடவடிக்கைக்காகவும்